



TAMIL NADU GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No. 48]

CHENNAI, THURSDAY, FEBRUARY 15, 2024
Maasi 3, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2055

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

WATER RESOURCES DEPARTMENT

ACQUISITION OF LANDS

FORM-VI

[See rule 16]

DECLARATION

[அரசாணை (நிலை) எண். 9, நீர்வள (என் 2)த் துறை, 30 ஜனவரி 2024, தை 16,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No. II(2)/WR/85(b-1)/2024.

Whereas it appears to the appropriate Government that a total of 1.53.50 hectares of land is required in the Pudhukudi Village in Cheranmahadevi Taluk in Tirunelveli District for public purpose, namely in Inter linking of Tamirabarani, Karumeniyar and Nambiyaru rivers for the Flood Carrier Canal Project.

Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 1.53.50 hectares is under acquisition for the above said project in the Pudhukudi Village in Cheranmahadevi Taluk in Tirunelveli District whose detailed description is as follows:

THE SCHEDULE

Sl. No.	Survey No.	Type of title	Type of Land	Area under acquisition (Hect.)	Name & address of Person interested	Boundaries				Trees		Structures	
						North	East	South	West	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	16/2	386	Dry	0.54.0	Sakradees S/o. Esakki Padayachi	15	16/1A1, 1A2,1B	1	17, 18	-	-	-	
2	17/1	339	Dry	0.54.0	Paramasivan S/o.Ramasamy Thevar	18	17/2,16	1	20	-	-	Well	1
3	18/1	457	Dry	0.23.0	Thatchinamoorthi S/o.Late Velsamy	18/2	15,16	17	20	-	-	-	
4	20/5A	459	Wet	0.05.0	Paramasivan S/o.Ramasamy Thevar	20/2B	18,17	20/5B	23	-	-	-	
5	20/2B	442	Wet	0.04.0	1.Mookkathevar S/o.Kumarasamy Thevar 2.Valliammal W/o.Iyappan	20/2A2	18	20/5A	23	-	-	-	
6	23/5B2	460	Wet	0.13.5	Muthulakshmi W/o.V.Athimlloom	23/5B1A, 23/5B1B, 23/5B1C, 23/5B1D, 23/5B1E	20,23/5B 1E	23/4	25	-	-	-	
				1.53.5									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Cheranmahadevi Taluk, Pudhukudi Village Area 1.53.50 (in hectares).

Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition Officer, O/o Special Tahsildar (L.A), River Linking Project, Unit I Ambasamudram @ Cheranmahadevi and O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Nanguneri on any working day.

SANDEEP SAXENA,
Additional Chief Secretary to Government.

படிவம்-VI
(16ஆம் விதியைக் காண்க)

விளம்புகை

[அரசாணை (நிலை) எண் 9, நீர்வள (என்2)த் துறை, 30 ஜனவரி 2024, தை 16, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக அதாவது தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி வட்டத்தில் உள்ள புதுக்குடி கிராமத்தில் இருக்கும் மொத்தப்பரப்பளவான 1.53.50 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி வட்டத்தில் உள்ள புதுக்குடி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்தத்தகுதலின் கீழ் 1.53.50 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

அட்டவணை

வரிசை எண்	நிலஅளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	நான்குமால் எல்லைகள்				மரங்கள்		கட்டடங்கள்	
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	தள பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	16/2	386	புன்செய்	0.54.0	இசக்கி படையாச்சி மகன் சாக்ரட்டீஸ்	15	16/1A1, 1A2,1B	1	17, 18				-
2	17/1	339	புன்செய்	0.54.0	இராமசாமித் தேவர் மகன் பரமசிவன்	18	17/2,16	1	20			கிணறு	1
3	18/1	457	புன்செய்	0.23.0	லேட் வேல்சாமி மகன் தட்சிணாமூர்த்தி	18/2	15,16	17	20				-
4	20/5A	459	நன்செய்	0.05.0	ராமசாமித் தேவர் மகன் பரமசிவன்	20/2B	18,17	20/5B	23				-
5	20/2B	442	நன்செய்	0.04.0	1.குமாரசாமித் தேவர் மகன் மூக்கத்தேவர் 2.ஐயப்பன் மனைவி வள்ளியம்மாள்	20/2A2	18	20/5A	23				-
6	23/5B2	460	நன்செய்	0.13.5	வி.ஆதிமூலம் மனைவி முத்துலெட்சுமி	23/5B1A, 23/5B1B, 23/5B1C, 23/5B1D, 23/5B1E	20,23/5B1E	23/4	25				-
				1.53.5									

2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமரிவிற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி வட்டம், புதுக்குடி கிராமத்தின் 1.53.50 ஹெக்டேர் பரப்பளவு(ஹெக்டேரில்) கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக்கூடிய சுரங்கங்கள்(அ)கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் O/o. தனி வட்டாட்சியர் (நி.எ). நதிநீர் இணைப்புத்திட்டம், அலகு-1, அம்பாசமுத்திரம் (இ) சேரன்மகாதேவி அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை. சிறப்புத்திட்டக்கோட்டம், நாங்குநேரி அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்சேனா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

[அரசாணை (நிலை) எண் 9, நீர்வள (என் 2)த் துறை, 30 ஜனவரி 2024, தை 16, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/WR/85/(b-2)/2024.

Whereas it appears to the appropriate Government that a total of 3.14.52 hectares of land is required in the Melaseval Part-2 Village in Cheranmahadevi Taluk in Tirunelveli District for public purpose, namely in Inter linking of Tamirabarani, Karumeniyar and Nambiyaru rivers for the Flood Carrier Canal Project.

Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 3.14.52 hectares is under acquisition for the above said project in the Melaseval Part-2 Village in Cheranmahadevi Taluk in Tirunelveli District whose detailed description is as follows:

SCHEDULE

Sl. No	Survey No.	Type of Title	Type of Land	Area under acquisition	Name & address of Person interested	Boundaries				Trees		Structures	
						North	East	South	West	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	540/2B2	604	Dry	0.15.90	Others Saminathan	540/2B1	540/2C	541	540/2A	-		-	
2	541/3A1	959	Dry	0.21.28	1.Adham @ Beroskhan S/o.Ayupkhan 2.Perumalammal W/o.Rathinavel	541/2A	541/3A2	541/3C1	541/2A	-		-	
3	541/3A2	959	Dry	0.18.00	1.Adham @ Beroskhan S/o.Ayupkhan 2.Perumalammal W/o.Rathinavel	541/2B	541/3B	541/3C1	541/3A1	-		-	
4	541/3B	959	Dry	0.43.65	1.Adham @ Beroskhan S/o.Ayupkhan 2.Perumalammal W/o.Rathinavel	541/2B	539	541/3C1	541/3A2	-		-	
5	547/1A2B1	887	Dry	0.05.05	Perumathal W/o.Vellapandy	547/1A1B	547/1A2B2	547/4B	547/1A1	-		-	

Sl. No	Survey No.	Type of Title	Type of Land	Area under acquisition	Name & address of Person interested	Boundaries				Trees		Structures	
						North	East	South	West	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
6	547/1B2B	887	Dry	0.00.75	Perumathal W/o.Vellapandy	547/1B1	556	547/2	547/1B2A, 4B	-		-	
7	559/1B	893	Dry	0.20.00	Natarajan S/o. Sanmugam	559/1A	559/3A	559/2A	539, 557				
8	559/2A	893	Dry	0.08.35	Natarajan S/o. Sanmugam	559/1B	559/3A	559/2B	557				
9	559/3B1	925	Dry	0.40.50	Magesh Aravindhakshanmenan others Fine Automative Industries Radiators (P) (L)	558	559/3B2	559/4	559/3A				
10	559/3B2	925	Dry	0.28.50	Magesh Aravindhakshanmenan others Fine Automative Industries Radiators (P) (L)	558	559/3C	559/4	559/3B1				
11	559/3C	592	Dry	0.69.00	Krishnan S/o. Servakaran	558, 371	378	559/4	559/3B2				
12	560/2A	611	Dry	0.00.40	1.Soundirarajan S/o. Nallathambi 2.Magesh Aravindhakshanmenan Guardian Fine Automative Industries Radiators (P) (L)	559	560/2B	561	560/1				
13	560/2B	925	Dry	0.04.04	Magesh Aravindhakshanmenan others Fine Automative Industries Radiators (P) (L)	559	560/3	561	560/2A				
14	560/3	592	Dry	0.39.10	Krishnan S/o. Servakaran	559	378	561	560/2B	-		-	
				3.14.52									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Cheranmahadevi Taluk, Melaseval Part-2 Village Area 3.14.52 (in hectares).

Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition Officer, O/o Special Tahsildar (L.A), River Linking Project, Unit I Ambasamudram @ Cheranmahadevi and O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Nanguneri on any working day.

SANDEEP SAXENA,
Additional Chief Secretary to Government.

[அரசாணை (நிலை) எண் 9, நீர்வள (என்2)த் துறை, 30 ஜனவரி 2024 தை 16, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக அதாவது தாமிரபரணி- கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் சேர்ன்மகாதேவி வட்டத்தில் உள்ள மேலச்செவல் பகுதி-2 கிராமத்தில் இருக்கும் மொத்தப்பரப்பளவான 3.14.52 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் சேர்ன்மகாதேவி வட்டத்தில் உள்ள மேலச்செவல் பகுதி-2 கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்தலுதலின் கீழ் 3.14.52 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

அட்டவணை

வரிசை எண்	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	நான்குமால் எல்லைகள்				மரங்கள்		கட்டிடங்கள்	
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	துள பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	540/2B2	604	புன்செய்	0.15.90	மற்றவை சாமிநாதன்	540/2B1	540/2C	541	540/2A		-		-
2	541/3A1	959	புன்செய்	0.21.28	1.அய்யுக்கான் மகன் ஆதம் (எ)பெரோஸ்கான் 2.ரத்தினவேல் மனைவி பெருமாள் அம்மாள்	541/2A	541/3A2	541/3C1	541/2A		-		-
3	541/3A2	959	புன்செய்	0.18.00	1.அய்யுக்கான் மகன் ஆதம் (எ)பெரோஸ்கான் 2.ரத்தினவேல் மனைவி பெருமாள் அம்மாள்	541/2B	541/3B	541/3C1	541/3A1		-		-
4	541/3B	959	புன்செய்	0.43.65	1.அய்யுக்கான் மகன் ஆதம் (எ)பெரோஸ்கான் 2.ரத்தினவேல் மனைவி பெருமாள் அம்மாள்	541/2B	539	541/3C1	541/3A2		-		-
5	547/1A2 B1	887	புன்செய்	0.05.05	வெள்ளப்பாண்டி மனைவி பெருமாத்தாள்	547/1A1B	547/1A2B2	547/4B	547/1A1		-		-

வரிசை எண்	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	நான்குமால் எல்லைகள்				மரங்கள்		கட்டடங்கள்	
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	துள பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
6	547/1B 2B	887	புன்செய்	0.00.75	வெள்ளப்பாண்டி மனைவி பெருமாத்தாள்	547/1B1	556	547/2	547/1B2A, 4B	-	-	-	-
7	559/1B	893	புன்செய்	0.20.00	சண்முகம் மகன் நடராஜன்	559/1A	559/3A	559/2A	539, 557	-	-	-	-
8	559/2A	893	புன்செய்	0.08.35	சண்முகம் மகன் நடராஜன்	559/1B	559/3A	559/2B	557	-	-	-	-
9	559/3B1	925	புன்செய்	0.40.50	மகேஷ் அரவிந்தகூஷன்மேனன் மற்றவை பைன் ஆட்டோமோட்டிவ் இன்டஸ்ட்ரியல் ரேடியேட்டர்ஸ் (பி)(லி)	558	559/3B2	559/4	559/3A	-	-	-	-
10	559/3B2	925	புன்செய்	0.28.50	மகேஷ் அரவிந்தகூஷன்மேனன் மற்றவை பைன் ஆட்டோமோட்டிவ் இன்டஸ்ட்ரியல் ரேடியேட்டர்ஸ் (பி)(லி)	558	559/3C	559/4	559/3B1	-	-	-	-
11	559/3C	592	புன்செய்	0.69.00	சேர்வக்காரன் மகன் கிருஷ்ணன்	558, 371	378	559/4	559/3B2	-	-	-	-
12	560/2A	611	புன்செய்	0.00.40	1.நல்லதம்பி மகன் செளந்திரராஜன் 2.மகேஷ் அரவிந்தகூஷன்மேனன் காப்பாளர் பைன் ஆட்டோமோட்டிவ் இன்டஸ்ட்ரியல் ரேடியேட்டர்ஸ் (பி)(லி)	559	560/2B	561	560/1	-	-	-	-
13	560/2B	925	புன்செய்	0.04.04	மகேஷ் அரவிந்தகூஷன்மேனன் மற்றவை பைன் ஆட்டோமோட்டிவ் இன்டஸ்ட்ரியல் ரேடியேட்டர்ஸ் (பி)(லி)	559	560/3	561	560/2A	-	-	-	-
14	560/3	592	புன்செய்	0.39.10	சேர்வக்காரன் மகன் கிருஷ்ணன்	559	378	561	560/2B	-	-	-	-
				3.14.52									

2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி வட்டம், மேலச்செவல் பகுதி-2 கிராமத்தின் 3.14.52 ஹெக்டேர் பரப்பளவு(ஹெக்டேரில்) கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக்கூடிய சுரங்கங்கள்(அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் O/o. தனி வட்டாட்சியர் (நி.எ). நதிநீர் இணைப்புத்திட்டம், அலகு-1, அம்பாசமுத்திரம்(இ)சேரன்மகாதேவி அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை. சிறப்புத்திட்டக்கோட்டம், நாங்குநேரி அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்ஷேனா,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

[அரசாணை (நிலை) எண் 9, நீர்வள (எண் 2)த், துறை, 30 ஜனவரி 2024, தை 16, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/WR/85/(b-3)/2024.

Whereas it appears to the appropriate Government that a total of 00.02.79 hectares of land is required in the Ramakrishnapuram Village in Thisayanvilai Taluk in Tirunelveli District for public purpose, namely in Inter linking of Tamirabarani, Karumeniyar and Nambiyaru rivers for the Flood Carrier Canal Project.

Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 00.02.79 hectares is under acquisition for the above said project in the Ramakrishnapuram Village in Thisayanvilai Taluk in Tirunelveli District whose detailed description is as follows:

SCHEDULE

Sl. No	Survey No	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						N	E	S	W	Variety	Number	Type	Plinth area
1	375/4A2	Patta No:2187	Dry	0.02.79	Uuikkattan S/o Manakkan	371	No 20 Vija narayanam	375/4G	375/4A1	-	-	-	-
Total				0.02.79									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Thisayanvilai Taluk, Ramakrishnapuram Village Area 0.02.79 (inhectares) Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition Officer, O/o Special Tahsildar (L.A), River Linking Project, Unit IV Nanguneri and O/o Executive Engineer, Water Resource Department, Special Project Division, Vallioor on any working day.

SANDEEP SAXENA,

Additional Chief Secretary to Government.

[அரசாணை (நிலை) எண். 9, நீர்வள (எண் 2)த் துறை, 30 ஜனவரி 2024, தை 16, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக அதாவது தாமிரபரணி, நம்பியாறு மற்றும் கருமேனியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க் கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை வட்டத்தில் உள்ள இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 00.02.79 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை வட்டத்தில் உள்ள இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 00.02.79 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

அட்டவணை

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வ	கி	தெ	மே	வகை	எண்ணிக்கை	வகை	தள பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	375/4A2	பட்டா எண்: 2187	புஞ்சை	0.02.79	உய்க்காட்டான் த/பெ. மனக்கண்	371	எண் 20 விஜய நாராயணம்	375/4G	375/4A1	-	-	-	-
மொத்தம்				0.02.79									

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை வட்டம், இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் 00.02.79 ஹெக்டேர் பரப்பளவு (ஹெக்டேரில்) மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையிலலை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் O/o தனிவட்டாட்சியர் (நி.எ.), நதிநீர் இணைப்புத்திட்டம், அலகு 4, நான்குநேரி அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை சிறப்புத்திட்ட கோட்டம், வள்ளியூர் அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்சேனா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

[அரசாணை (நிலை) எண் 11, நீர்வள (எண் 2)த் துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/WR/85/(b-4)/2024.

Whereas it appears to the appropriate Government that a total of 0.12.08 hectares of land is required in the Pirancheri Village in Cheranmahadevi Taluk in Tirunelveli District for public purpose, namely in Interlinking of Tamirabarani, Karumeniyar and Nambiyaru rivers for the Flood Carrier Canal Project. Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 0.12.08 hectares is under acquisition for the above said project in the Pirancheri Village in Cheranmahadevi Taluk in Tirunelveli District whose detailed description is as follows:

THE SCHEDULE

SL No.	Survey No.	Type of Title	Type of Land	Area under acquisition	Name & address of Person interested	Boundaries (5)				Trees		Structures	
						North	East	South	West	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	119/20 (119/20A)	544	Dry	0.03.0	Patta No.544 1) Ayupkhan, S/o.Abdhulla 2) Venkateshwaran, S/o. Chandrasekaran 3) Thavasi Manikandan S/o.Subramanian 4) Ramya W/o.Raj Sankar 5) Shrikumar S/o.Sundarrajan	119/30, 119/21	120	119/17, 119/18	119/19	-		-	
2	120/3 (120/3A)	535	Dry	0.03.08	Patta No.535 Venkateshwaran, S/o.Chandrasekaran	120/2	120/2	120/4A	119	-		-	
3	124/18B	409	Dry	0.06.0	Patta No.409 1) Mangaiyammal, W/o.Subramaniya Ayyar 2) Vasudevan, S/o.Subramaniyan Ayyar 3) Paruvadhathammal, S/o.Subramaniyan Ayyar 4) Venkateshwaran, S/o.Subramaniyan Ayyar	124/18A, 124/20A, 124/18C	124/18A, 124/18C	124/5A	Melaseval	-		-	
				0.12.08									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Cheranmahadevi Taluk, Pirancheri Village Area 0.12.08 (in hectares).

Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition Officer, O/o Special Tahsildar (L.A), River Linking Project, Unit I Ambasamudram @ Cheranmahadevi and O/o Executive Engineer, Water Resources Department, Nambiyar Reservoir Project Division, Vallioor on any working day.

SANDEEP SAXENA,
Additional Chief Secretary to Government.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக அதாவது தாமிரபரணி- கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி வட்டத்தில் உள்ள பிராஞ்சேரி கிராமத்தில் இருக்கும் மொத்தப்பரப்பளவான 0.12.08 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி வட்டத்தில் உள்ள பிராஞ்சேரி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 0.12.08 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

அட்டவணை

வரிசை எண்	புல எண்கள்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	நான்குமால் எல்லைகள்				மரங்கள்		கட்டடங்கள்	
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	தள பரப்பளவு
(1)	(2)		(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	119/20 (119/20A)	544	புன்செய்	0.03.0	பட்டா எண்.544 1. அப்துல்லா மகன் அய்யப்பகான் 2.சந்திரசேகரன் மகன் வெங்கடேஸ்வரன் 3.சுப்பிரமணியன் மகன் தவசி மணிகண்டன் 4.ராஜ்சங்கர் மனைவி ரம்யா 5.சுந்தர்ராஜன் மகன் ஸ்ரீகுமார்	119/30, 119/21	120	119/17, 119/18	119/19		-		-
2	120/3 (120/3A)	535	புன்செய்	0.03.08	பட்டா எண்.535 சந்திரசேகரன் மகன் வெங்கடேஸ்வரன்	120/2	120/2	120/4A	119		-		-
3	124/18B	409	புன்செய்	0.06.0	பட்டா எண்.409 1. சுப்பிரமணியனார் மனைவி மங்கையம்மாள் 2.சுப்பிரமணியனார் மகன் வாசுதேவன் 3.சுப்பிரமணியனார் மகன் பருவத்தம்மாள் 4.சுப்பிரமணியனார் மகன் வெங்கடேஸ்வரன்	124/18A, 124/20A, 124/18C	124/18A, 124/18C	124/5A	Mela seval		-		-
மொத்தம்				0.12.08									

2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி வட்டம். பிராஞ்சேரி கிராமத்தின் 0.12.08 ஹெக்டேர் பரப்பளவு(ஹெக்டேரில்) கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக்கூடிய சுரங்கங்கள்(அ)கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் O/o. தனி வட்டாட்சியர் (நி.எ). நதிநீர்இணைப்புத்திட்டம், அலகு-1, அம்பாசமுத்திரம்(இ)சேரன்மகாதேவி அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை. நம்பியாறு நீர்த்தேக்க திட்டக்கோட்டம், வள்ளியூர் அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்ஷேனா,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

[அரசாணை (நிலை) எண் 11, நீர்வள (எண் 2)த் துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/WR/85(b-5)/2024.

Whereas it appears to the Government that a total of 0.08.30 hectares of land is required in the Moolakaraipatti part 2 Village in Nanguneri Taluk in Tirunelveli District for public purpose namely in Interlinking of Tamirabarani, Karumeniyar, Nambiyar rivers for the Flood Carrier Cannal Project.

Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 0.08.30 hectares is under acquisition for the above said project in the Moolakaraipatti part 2 Village in Nanguneri Taluk in Tirunelveli District whose detailed description is as follows:

THE SHEDULE

Sl. No	Survey No	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						North	East	South	West	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	1678/4A	Patta No.2120	Dry	0.08.30	1.Muthukrishnan S/o SubbaReddiyar 2. Muthuvijayarangan S/o Sankar Reddiyar 3. Ramadevi Koithani W/o Deenathayal Koithani	1678/4B	1678/4B	1678/7A	1678/5		-	-	-
Total				0.08.30									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Nanguneri Taluk, Moolakaraipatti part 2 Village Area 0.08.30 (inhectares) Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Special Tahsildar, River Linking Project, Unit-2, Nanguneri and O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli on any working day.

SANDEEP SAXENA,

Additional Chief Secretary to Government.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த் துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக அதாவது தாமிரவணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குளேரி வட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டி பகுதி 2 கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 0.08.30 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குளேரி வட்டத்தில் மூலைக்கரைப்பட்டி பகுதி 2 கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 0.08.30 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

அட்டவணை

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வ	கி	தெ	மே	வகை	எண்	வகை	தளம்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	1678/4A	பட்டா எண். 2120	பஞ்சை	0.08.30	1. முத்து கிருஷ்ணன் த/பெ.சுப்பாரெட்டியார் 2. முத்து விஜயரங்கன் த/பெ.சங்கர்ரெட்டியார் 3. ரமாதேவி கொய்தானி க/பெ. தீனதயாள் கொய்தானி	1678/4B	1678/4B	1678/7A	1678/5	-	-	-	-
மொத்தம்				0.08.30									

2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை இல்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குளேரி வட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டி பகுதி 2 கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 0.08.30 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தின் மேற்சொன்னதிட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் தனிவட்டாட்சியர் நதிநீர் இணைப்புத்திட்டம், அலகு-2, நாங்குளேரி அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, சிறப்புத்திட்ட கோட்டம், திருநெல்வேலி அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்சேனா.

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த் துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/WR/85/(b-6)/2024.

Whereas it appears to the Government that a total of 2.15.92 hectares of land is required in the Paruthipadu Village in Nanguneri Taluk in Tirunelveli District for public purpose namely in Interlinking of Tamirabarani, Karumeniyar, Nambiyar rivers for the Flood Carrier Cannal Project.

Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 2.15.92 hectares is under acquisition for the above said project in the Paruthipadu Village in Nanguneri Taluk in Tirunelveli District whose detailed description is as follows:

THE SCHEDULE

Sl. No	Survey No	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						North	East	South	West	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	348/1S	Patta No.306	Dry	0.49.00	Others Swamy Nellaiyappar Kandhimathiyammal	348/1E, 1F, 1I 1G, 1H, 1O, 1P, 1Q, 1R, 846, 847, 349, 352A	348/2	Moolakaraipatti Village	347, 348/1F, 1H, 1I, 1O		-	-	-
2	348/3	Patta No.306	Dry	0.11.50	Others Swamy Nellaiyappar Kandhimathiyammal	348/2	806	Moolakaraipatti Village	348/2				
3	349	Patta No.306	Dry	0.01.70	Others .Samy Nellaiyappar Kandhimathiammal	350	352	348	350				
4	353	Patta No.91	Wet	0.07.10	Others Samy Nellaiyappar Kandhimathiyammal	341	354	352	343,342				
5	356	Patta No.91	Wet	0.66.00	Others Samy Nellaiyappar Kandhimathiyammal	359	358A, 808	357A. 807, 354A	341, 353				
6	361A/1	Patta No.91	Dry	0.28.52	Others Samy Nellaiyappar Kandhimathiyammal	331, 329A	361A/2, 809	358B, 808	360				

Sl. No	Survey No	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						North	East	South	West	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
7	361B/1	Patta No.91	Dry	0.27.00	Others Samy Nellaiyappar Kandhimathiyammal	362	361B/2	361B/2	809				
8	361B/3	Patta No.91	Dry	0.11.50	Others Samy Nellaiyappar Kandhimathiyammal	361B/2	361B/2	358B Moolakaraipatti Village	809				
9	361B/4	Patta No.91	Dry	0.02.60	Others Nellaiyappar Kandhimathi ammal Kovil	362	Moolakaraipatti Village	Moolakaraipatti Village	361B/2				
10	809/3	Patta No.1005	Dry	0.11.00	1005. 1. Others Commissioner Panchayat Union 2. Others Commissioner Panchayat Union	809	361-B	808	381/A				
		Total		2.15.92									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Nanguneri Taluk, Paruthipadu Village in Area 2.15.92 (inhectares) Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Special Tahsildar, River Linking Project, Unit-2, Nanguneri and O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli on any working day.

SANDEEP SAXENA,
Additional Chief Secretary to Government.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த் துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக அதாவது தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குளேரி வட்டத்தில் உள்ள பருத்திப்பாடு கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 2.15.92 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குளேரி வட்டத்தில் பருத்திப்பாடு கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 2.15.92 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு

அட்டவணை

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்		
						வ	கி	தெ	மே	வகை	எண்	வகை	தளம்	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)		
1	348/1S	பட்டா எண்.306	புன்செய்	0.49.00	மற்றவை சாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள்	348/1E, 1F, 1G, 1H, 1I, 1O, 1P, 1Q, 1R, 846, 847, 349, 352A	348/2		மூலைக் கரைப்பட்டி கிராமம்	347, 348/1F, 1H, 1I, 1O	-	-	-	-
2	348/3	பட்டா எண்.307	புன்செய்	0.11.50	மற்றவை சாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள்	348/2	806		மூலைக் கரைப்பட்டி கிராமம்	348/2				
3	349	பட்டா எண்.308	புன்செய்	0.01.70	மற்றவை சாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள்	350	352	348		350				
4	353	பட்டா எண்.91	நன்செய்	0.07.10	மற்றவை சாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோவில்	341	354	352		343, 342				
5	356	பட்டா எண்.91	நன்செய்	0.66.0	மற்றவை சாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோவில்	359	358A, 808	357A, 807, 354A		341, 353				
6	361A/1	பட்டா எண்.91	புன்செய்	0.28.52	மற்றவை சாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோவில்	331, 329A	361A/2, 809	358B, 808		360				
7	361B/1	பட்டா எண்.91	புன்செய்	0.27.00	மற்றவை சாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோவில்	362	361B/2	361B/2		809				
8	361B/3	பட்டா எண்.91	புன்செய்	0.11.50	மற்றவை சாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோவில்	361B/2	361B/2	358B மூலைக் கரைப்பட்டி கிராமம்		809				

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வ	கி	தெ	மே	வகை	எண்	வகை	தளம்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
9	361B/4	பட்டா எண்.91	புன்செய்	0.02.60	மற்றவை சாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோவில்	362	மூலைக் கரைப்பட்டி கிராமம்	மூலைக் கரைப்பட்டி கிராமம்	361B/2				
10	809/3	பட்டா எண்.1005	புன்செய்	0.11.00	1.மற்றவை ஆணையாளர் பஞ்சாயத்து யூனியன் 2. மற்றவை ஆணையாளர் பஞ்சாயத்து யூனியன்	809/2	361-B	808	381/A				
மொத்தம்				2.15.92									

2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை இல்லை.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குளேரி வட்டத்தில் உள்ள பருத்திப்பாடு கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 2.15.92 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தின் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி இருப்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் தனிவட்டாட்சியர் நதிநீர் இணைப்புத்திட்டம், அலகு-2, நாங்குளேரி அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, சிறப்புத்திட்டக்கோட்டம், திருநெல்வேலி அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்சேனா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/WR/85/(b-7)/2024.

Whereas it appears to the appropriate Government that a total of 0.32.52 hectares of land is required in the Sengulam Village in Palayamkottai Taluk in Tirunelveli District for public purpose, namely Interlinking of Tamirabarani, Nambiyar and Karumeniyar rivers for the Flood Carrier Canal Project. Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 0.32.52 hectares is under acquisition for the above said project in the Sengulam Village in Palayamkottai Taluk in Tirunelveli District whose detailed description is as follows:

THE SCHEDULE

Sl. No.	Survey No.	Type of title (Patta No)	Type of land	Area under acquisition	Name & address of person interested	Boundaries				Trees	Structures
						N	E	S	W		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
1.	14/1	1329	Dry	0.1368	1. ArulGnanaStephen S/o. Singaraya Nadar 2. Karuppasamy Thevar S/o. Kanthasamy Thevar 3. Esakkiraja S/o. Pandiaraj 4. Gandhi S/o. Subbiah Moopnar 5. Deurock Rajthilak S/o. Selvarathinam 6. Maria Jeeva W/o. Francis Xavier 7. Vijayakumar S/o. Alice 8. Vasanthakumari W/o. John Selvaraj 9. Kayalvizhi W/o. Narayanan 10. Gnanaselvi W/o. Koyilraj 11. Dinesh Sathrock S/o. Koyilraj 12. Divya Selvamani S/o. Koyilraj 13. Nithya Koyilmani S/o. Koyilraj 14. Willington Ponniah S/o. Manickam Nadar 15. Nagomi W/o. Willington Ponniah 16. Jebarani S/o. Manickam Nadar	Tharuvai Village	13	14/4, 4, 2A1A1, 3	15	---	---
2.	14/2A1A1A	2344	Dry	0.1650	1. ArulGnanaStephen S/o. Singaraya Nadar 2. Rajapandian S/o. Udaiyar 3. Lourdu Roselin Seeliya w/o. George 4. Thangappu W/o. Mahesh 5. Florence Mary W/o. Michelraj 6. Augustin Antonyraj S/o. Koyilpillai 7. Devaasir Others 8. Bagavathi Sankar Others 9. Vasantha Kumar S/o. Gavdhoor Victor 10. Nambi Narayanan S/o. S. Vanniyadoss 11. Ayyanar S/o. Shanmugakonar	14/1	14/2A1A1	14/2A1A1	14/5	-	-

Sl. No.	Survey No.	Type of title (Patta No)	Type of land	Area under acquisition	Name & address of person interested	Boundaries				Trees	Structures
						N	E	S	W		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
					12. Santhana Mari W/o.Angappan 13. Latha W/o.Peatchimuthu 14. Jhon Posgo S/o.Gnakkan Nadar(Late) 15. Nambi Narayanan S/o.Vanniyadass 16. Mahalakshmi W/o.Paramasivam Pillai 17. Shanmugasundaram S/o.Chidhamparam Pillai 18. Nambi Narayanan S/o.Vanniyadass 19. Muthuramalingam S/o.Chidhamparam Pillai 20. Aaswalt Jhosubas S/o.Singaram 21. Mahalakshmi W/o.Paramasivam Pillai 22. Esakkiammal W/o.Velmurugan 23. Shanmugasundaram S/o.Chidhamparam Pillai 24. Muthuramalingam S/o.Chidhamparam Pillai 25. Ravi S/o.Bose 26. Albert S/o.Tharmaraj Pillai 27. Roshedwart Jhoshi S/o.Jeganathan 28. Rabikka Jeganathan W/o.Jeganathan 29. Annathai W/o.Aanandharaj 30. Packiyarani S/o.Gana Sigamani 31. Mariyajeeva W/o.Fransis Xeviyer 32. Philominal W/O.Sangaralingam 33. Sankareshwari W/o.Shanmugasudaram 34. Suresh S/o.Aalish 35. Esawaran S/o.Selvaraj 36. Shailaja W/o.Selvaraj 37. Thanga Xasiver S/o.Savarimuthu 38. Subramaniam S/o.Sivasangaran 39. Sornam W/o.Sakithvel 40. Tamilarasi S/o.Chelliah						

Sl. No.	Survey No.	Type of title (Patta No)	Type of land	Area under acquisition	Name & address of person interested	Boundaries				Trees	Structures
						N	E	S	W		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
					42. Sankaran S/o.Arunachalapillai 43. Ramasubramaniyan S/o.Lakshmanan 44. Ramalakshmi W/o.Nallasivam 45. Kalyana Sundari W/o.Ponnusami 46. Arumugam S/o.Sangaradoss						
3.	14/2A1A2	3077	Dry	0.0112	Esakkiammal W/o.Velmurugan	0.0112	2A1A1	2A1A1	14/2A1B		
4	14/2A1B	3071	Dry	0.0122	Mahalakshmi W/o.Paramasivampillai	0.0122	14/2A1A2	14/4	2A1A1		
	Total			0.32.52							

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Palayamkottai Taluk, Sengulam Village Area 0.32.52 (in hectare). Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition Officer, O/o Special Tahsildar (L.A), River Linking Project, Unit 3, Palayamkottai O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli on any working day.

SANDEEP SAXENA,
Additional Chief Secretary to Government.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக அதாவது தாமிரவரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க் கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தில் உள்ள செங்குளம் கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 0.32.52 ஹெக்டேர்ஸ் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தில் செங்குளம் கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 0.32.52 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு

அட்டவணை

தொடர் எண்.	நில எடுப்பு புல எண்கள்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						N	E	S	W		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
1	14/1	1329	புஞ்சை	0.1368	1. அருள்ஞானஸ்ரீபன் த/பெ. சிங்கராய நாடார் 2. கருப்பசாமி தேவா; த/பெ.கந்தசாமி தேவா; 3. இசக்கிராஜா த/பெ.பாண்டியராஜ் 4. காந்தி த/பெ.சுப்பையா மூப்பனார்; 5. டியூராக் ராஜ்திலக் த/பெ.செல்வரத்தினம் 6. மாயா ஜீவா க/பெ.பிரான்சிஸ் சேவியா; 7. விஜயகுமார்; த/பெ.அலீஸ் 8. வசந்தகுமார் க/பெ.ஜான் செல்வராஜ் 9. கயல்விழி க/பெ.நாராயணன் 10. ஞானசெல்வி க/பெ.கோயில்ராஜ் 11. தினேஷ் சாத்ராக் த/பெ. கோயில்ராஜ் 12. திவ்யா செல்வமணி த/பெ. கோயில்ராஜ் 13. நித்யா கோயில்மணி த/பெ. கோயில்ராஜ் 14. வில்லிந்டன் பொன்னையா த/பெ மாணிக்கம் நாடார், 15. நகோமி க/பெ வில்லிந்டன் பொன்னையா, 16. ஜெபராணி த/பெ மாணிக்கம் நாடார்	தருவை கிராமம்	14/1C	14/4, 5,2A1 A1,3	15	-	-
2	14/2A 1A1A	2344	புஞ்சை	0.1650	1. அருள்ஞானஸ்ரீபன் த/பெ.சிங்கராய நாடார் 2. ராஜபாண்டியன் த/பெ.உடையார் 3. லூர்து ரோஸ்லின்சீவியா க/பெ.ஜார்ஜ், 4. தங்கப்பு க/பெ.மகேஷ், 5. பிளாரன்ஸ்மேரி க/பெ.மைக்கேல்ராஜ்	14/1	14/3	19,20	15		

தொடர் எண்.	நில எடுப்பு புல எண்கள்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						N	E	S	W		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
					<p>6. அகஸ்டின் அந்தோணிராஜ் த/பெ. கோயில்பிள்ளை</p> <p>7. தேவஅசீர் மற்றவை</p> <p>8. பகவதி சங்கர் மற்றவை</p> <p>9. வசந்தகுமார் த/பெ.கவ்தூர் விக்டர்</p> <p>10. நம்பி நாராயணன் த/பெ.எஸ்.வன்னியதாஸ்</p> <p>11. ஐயனார் த/பெ.சண்முக கோனார்</p> <p>12. சந்தன மாரி க/பெ. அங்கப்பன்</p> <p>13. லதா க/பெ.பேச்சிமுத்து,</p> <p>14. ஜான் போஸ்கோ த/பெ.ஞானக்கண் நாடார்(லேட்)</p> <p>15. நம்பி நாராயணன் த/பெ. வன்னியதாஸ் ,</p> <p>16. மகாலெட்சுமி க/பெ.பரமசிவம் பிள்ளை</p> <p>17. சண்முகசுந்தரம் த/பெ.சிதம்பரம் பிள்ளை,</p> <p>18. நம்பி நாராயணன் த/பெ. வன்னியதாஸ்</p> <p>19. முத்துராமலிங்கம் த/பெ.சிதம்பரம் பிள்ளை,</p> <p>20. ஆஸ்வால்ட் ஜோசுபாஸ் த/பெ.சிங்காரம்</p> <p>21. மகாலெட்சுமி க/பெ.பரமசிவம் பிள்ளை,</p> <p>22. இசக்கியம்மாள் க/பெ.வேல்முருகன்</p> <p>23. சண்முகசுந்தரம் த/பெ.சிதம்பரம் பிள்ளை,</p> <p>24. முத்துராமலிங்கம் த/பெ.சிதம்பரம்பிள்ளை</p> <p>25. ரவி த/பெ.போஸ்</p> <p>26. ஆல்பர்ட் த/பெ.தர்மராஜ்பிள்ளை</p> <p>27. ரோசுளவர்ட் ஜோஷி த/பெ.ஜெகன்நாதன்</p> <p>28. ரபீக்கா ஜெகன்நாதன் க/பெ.ஜெகன்நாதன்</p> <p>29. அன்னத்தாய் க/பெ.ஆனந்தராஜ்</p> <p>30. பாக்கியராணி த/பெ.ஞானசிகாமணி</p>						

தொடர் எண்.	நில எடுப்பு புல எண்கள்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரிடும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்	
						N	E	S	W			
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	
					31. மரியஜீவா க/பெ.பிரான்சிஸ் சேவியர் 32. பிளோமினாள் க/பெ.சங்கரலிங்கம், 33. சங்கரேஷ்வர் க/பெ.சண்முகசுந்தரம் 34. சுரேஷ் த/பெ.ஆலிஸ், 35. ஈஸ்வரன் த/பெ.செல்வராஜ் 36. ஷைலஜா க/பெ.செல்வராஜ், 37. தங்கசேவியர் த/பெ.சுவரிமுத்து 38. சுப்பிரமணியன் த/பெ.சிவசங்கர் 39. சொர்ணம் க/பெ.சக்திவேல், 40. தமிழரசி த/பெ.செல்லையா 41. ரத்தினகுமார் த/பெ.அருணாசலம் பிள்ளை 42. சங்கரன் த/பெ.அருணாசலம் பிள்ளை 43. ராமசுப்பிரமணியன் த/பெ.லெட்சுமணன் 44. ராமலெட்சுமி க/பெ.நல்லசிவம் 45. கல்யாண சுந்தர் க/பெ.பொன்னுசாமி 46. ஆறுமுகம் த/பெ சங்கரதாஸ்							
3.	14/2A 1A2	3077	புஞ்சை	0.0112	இசக்கியம்மாள் க/பெ.வேல்முருகன்	14/2A1A1	14/2A1A1	14/2A1B	15	-	-	
4.	14/2A1B	3071	புஞ்சை	0.0122	மகாலெட்சுமி க/பெ.பரமசிவம்பிள்ளை	14/2A1A2	14/2A1A1	14/2A1A1	15	-	-	
	மொத்தம்			0.32.52								

2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை வட்டம் செங்குளம் கிராமத்தின் 0.32.52 ஹெக்டேர் பரப்பளவு (ஹெக்டேரில்) கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் தனிவட்டாட்சியர்(நி.எ), நதிநீர் இணைப்புத்திட்டம், அலகு-3, பாளையங்கோட்டை அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, சிறப்புத்திட்ட கோட்டம், திருநெல்வேலி அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்சேனா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

No. II(2)/WR/85/(b-8)/2024.

Whereas it appears to the appropriate Government that a total of 0.09.65 hectares of land is required in the Kongathanparai Village in Palayamkottai Taluk in Tirunelveli District for public purpose, namely Interlinking of Tamirabarani, Karumeniyar and Nambiyar rivers for the Flood Carrier Canal Project. Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 0.09.65 hectares is under acquisition for the above said project in the Kongathanparai Village in Palayamkottai Taluk in Tirunelveli District whose detailed description is as follows:

THE SCHEDULE

Sl. No	Survey No.	Type of title (Patta No)	Type of land	Area under acquisition	Name & address of person interested	Boundaries				Trees	Structures
						N	E	S	W		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
1	5/2A1A1	509	Dry	0.08.94	1. Others Veluthevar 2. Others V.T.Moses 3. Rajarathinam S/o.Pethuru Ponniah 4. Thangasami nadar S/o.Muthiah nadar 5. Yovan nadar S/o.Solomon nadar 6. Masilamani nadar S/o.Gnanamuthu nadar 7. Thangadurai nadar S/o.Kovilpillai nadar 8. Samuel nadar S/o.Rajendra nadar 9. Vethamani nadar S/o.Ponnusami nadar 10. Chelliah nadar S/o.Vedhamuthu nadar 11. Kovilpillai nadar S/o.Samuel nadar 12. Rathinam nadar S/o.Masilamani nadar 13. Danielkovil Pichai S/o.Muthiah nadar 14. Kovilpillai nadar S/o.Nallathambi nadar 15. Duraisami nadar S/o.Vedhamanickkam nadar 16. Thangaraj S/o.Muthiah 17. Chellapandian S/o.Petchimuthu nadar 18. Samraj S/o.Muthiah nadar 19. Samuel nadar S/o.Mani nadar 20. Ponraj S/o.Muthiah nadar 21. Ponnu S/o.Swamiyadian nadar 22. Valsaladevi S/o.Ragavan nadar 23. Jeyasankaraperumal S/o. Gangadharan 24. Sakunthala W/o. Krishnaraj 25. Jalila W/o. Mohamed Iqubal 26. Illias Thajudeen Ahamed S/o. Hasan Khadar 27. Santhi W/o. Murugan 28. Vasantha W/o. Thangappan 29. Mugamad Nainar S/o. Mugamad Ibragim 30. Seinambu w/o. Kadhar Patsha	5/1A 1A1A	5/2B1	4	5/1A 1A1A	----	----

Sl. No	Survey No.	Type of title (Patta No)	Type of land	Area under acquisition	Name & address of person interested	Boundaries				Trees	Structures
						N	E	S	W		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
2	5/2B	556	Dry	0.00.30	lyyappan S/o.Sankaran	12, 15	4	4	5/2A1A, 5/2A2		
3	18/1B	637	Dry	0.00.41	Rooban Dos Kosijan S/o.Masilamani Nadar	18/1A1	Puthukulam	18/2	18/2		
Total				0.09.65							

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil .

Tirunelveli District, Palayamkottai Taluk, Konganthenparai Village Area 0.09.65 (in hectare). Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition Officer, O/o Special Tahsildar (L.A), River Linking Project, Unit 3, Palayamkottai and O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli on any working day.

SANDEEP SAXENA,
Additional Chief Secretary to Government.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக அதாவது தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க் கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தில் உள்ள கொங்கந்தான்பாறை கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 0.09.65 ஹெக்டேர்ஸ் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தில் கொங்கந்தான்பாறை கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 0.09.65 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு;

அட்டவணை

தொடர் எண்.	நில எடுப்பு புல எண்கள்/ உத்தேச உட்பிரிவு புல எண்கள்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						N	E	S	W		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
1	5/2A1A1	509	பஞ்சை	0.08.94	1. மற்றவை வேலுத்தேவர் 2. மற்றவை வி.டி.மோசஸ் 3. ராஜரத்தினம் த/பெ. பேதுரு பொன்னையா 4. தங்கசாமி நாடார் த/பெ. முத்தையா நாடார் 5. யோவான் நாடார் த/பெ.சாலமோன் நாடார்	5/1A1A1A	5/2B1	4	5/1A1A1A	-	-

தொடர் எண்.	நில எடுப்பு புல எண்கள்/ உத்தேச உட்பிரிவு புல எண்கள்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						N	E	S	W		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
					28.வசந்தா க/பெ.தங்கப்பன் 29.முகம்மது நயினார் த/பெ.முகம்மது இப்ராஹிம் 30. சென்னம்பு க/பெ.காதர் பாட்ஷா						
2	5/2B	556	புஞ்சை	0.00.30	ஐயப்பன் த/பெ.சங்கரன்	12, 15	4	4	5/2 A1A, 5/ 2A2	-	-
3	18/1B	637	புஞ்சை	0.00.41	ரூபன்தாஸ் கோசினின் த/பெ.மாசிலாமணி நாடார்	18/1A1	புதுக்குளம்	18/2	18/2	-	-
Total				0.09.65							

2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை வட்டம் கொங்குந்தான்பாறை கிராமத்தின் 0.09.65 ஹெக்டேர் பரப்பளவு (ஹெக்டேரில்) கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் தனிவட்டாட்சியர்(நி.எ), நதிநீர் இணைப்புத்திட்டம், அலகு-3, பாளையங்கோட்டை அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, சிறப்புத்திட்ட கோட்டம் திருநெல்வேலி அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்சேனா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/WR/85/(b-9)/2024.

Whereas it appears to the appropriate Government that a total of 1.80.50 hectares of land is required in the Ramakrishnapuram Village in Thisayanvilai Taluk in Tirunelveli District for public purpose, namely in Inter linking of Tamirabarani, Karumeniyar and Nambiyaru rivers for the Flood Carrier Canal Project.

Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 1.80.50 hectares is under acquisition for the above said project in the Ramakrishnapuram Village in Thisayanvilai Taluk in Tirunelveli District whose detailed description is as follows:

THE SCHEDULE

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						N	E	S	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	224/1	Patta No: 2331	Dry	0.66.00	Vellathai W/o Sermadurai	225	226	224/2	195	-	-	-	-
2	224/2	Patta No: 2332	Dry	0.65.50	Lakshmi W/o Anbazhagan	224/1	226	223	196	-	-	-	-
3	230/2	Patta No: 1825	Dry	0.32.00	Santhana VijayaDevi W/o Jesu Selva Durai Martin	229	230/3	230/10	230/1, 230/6	-	-	-	-
4	230/16	Patta No: 2658	Dry	0.14.00	RathaKrishnan S/o Ramasay Reddiyar and 6 others.	230/15	231	242	230/13	-	-	-	-
5	241/40B	Patta No:483	Dry	0.03.00	Siluvai Antony Nadar S/o ThommaiMuthu Nadar	241/36A, 241/36B	241/40C	247	241/40A	-	-	-	-
		Total		1.80.50									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Thisayanvilai Taluk, Ramakrishnapuram village Area 1.80.50 (inhectares) Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition Officer, O/o Special Tahsildar (L.A), River Linking Project, Unit IV Nanguneri and O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli on any working day.

SANDEEP SAXENA,
Additional Chief Secretary to Government.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக அதாவது தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க் கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் திசை-யன்விளை வட்டத்தில் உள்ள இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 1.80.50 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை வட்டத்தில் உள்ள இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 1.80.50 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு

அட்டவணை

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்பட்டு- த்தப்பட்ட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வ	கி	தெ	மே	வகை	எண்ணிக்கை	வகை	தள பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	224/1	பட்டா எண் 2331	புன்செய்	0.66.00	வெள்ளத்தாய் க/பெ. சேர்மத்துரை	225	226	224/2	195	-	-	-	-
2	224/2	பட்டா எண் 2332	புன்செய்	0.65.50	லெட்சுமி க/பெ. அன்பழகன்	224/1	226	223	196	-	-	-	-
3	230/2	பட்டா எண் 1825	புன்செய்	0.32.00	சந்தன விஜயாதேவி க/பெ. சேசசெல்வ துரை மார்ட்டின்	229	230/3	230/10	230/1, 230/6	-	-	-	-
4	230/16	பட்டா எண் 2658	புன்செய்	0.14.00	ராதாகிருஷ்ணன் த/பெ. ராமசாமிரெட்டியார் மற்றும் 6 நபர்கள்.	230/15	231	242	230/13	-	-	-	-
5	241/40B	பட்டா எண் 483	புன்செய்	0.03.00	சிலுவைஅந்தோணி நாடார் த/பெ. தொம்மைமுத்து நாடார்	241/36A, 241/36B	241/40C	247	241/40A	-	-	-	-
மொத்தம்				1.80.50									

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்றமைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (முத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை வட்டத்தில் உள்ள இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மொத்தப் பரப்பளவான 1.80.50 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் O/o தனிவட்டாட்சியர் (நி.எ.), நதிநீர் இணைப்புத்திட்டம், அலகு 4, நான்குநேரி அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை சிறப்புத்திட்ட கோட்டம், திருநெல்வேலி அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்சேனா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/WR/85/(b-10)/2024.

Whereas it appears to the Government that a total of **0.65.09 Hectares** of land is required in the **Vijayanarayanam Part - 1** Village in Thisaiyanvilai Taluk in Tirunelveli District for public purpose, namely in Interlinking of Tamirabarani - Karumeniyar - Nambiyar rivers for the Flood Carrier Cannal Project. Now, therefore a declaration is made hereby that a piece of land measuring **0.65.09** hectares is under acquisition for the above said project in the Vijayanarayanam Part - 1 Village in Thisaiyanvilai Taluk in Tirunelveli District whose detailed description is as follows.

SCHEDULE

Sl. No.	Survey No.	Type of title	Type of Land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						North	East	South	West	Variety	Number	Type	Plinth Area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	215/3	1354	Dry	0.47.59	Jalajahurshan W/O. Hurshan (1), Agustin Thereppeal Gaurdian J.M.J. Charitable Trust (2), Vellaiammal W/o. Shunmugavel (3), Balakrishnan S/o. Shunmugavel (4), Madasamy S/o. Shunmugavel (5), Ramachandran S/o. Shunmugavel (6), Bagavathy S/o. Shunmugavel (7).	215/1B3	240, 239	232	216, 215/1A3	-	-	-	-
2	237/2C	670	Dry	0.17.50	Ramiah Nadar S/o. Ponniah Nadar.	237/ 1C	236	237/ 3C	237/ 2B	-	-	-	-
Total				0.65.09									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Thisaiyanvilai Taluk, Ramakrishnapuram village Area 0.65.09 (inhectares) Mines of Coal, Iron - Stone or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Special Tahsildar, River Linking Project, Unit - 5, Nanguneri and O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli on any working day.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (என் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக தாமிரவரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம் விஜயநாராயணம் பகுதி - 1 கிராமத்தில் இருக்கும் 0.65.09 ஹெக்டேர் புஞ்சை தனிநபர் பட்டா நிலங்கள் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம் விஜயநாராயணம் பகுதி - 1 கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதலின் கீழ் 0.65.09 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படுதல் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு

அட்டவணை

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (நில அளவையின் படி)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	தள பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	215/3	1354	புஞ்சை	0.47.59	ஐலஜாஹர்ஷன் க.பெ. ஹர்ஷன் (1), அகஸ்டின் தெரெப்பேல் காப்பாளர் ஜே.எம்.ஜே. சேரிட்டபிள் டிரஸ்ட் (2), வெள்ளையம்மாள் க.பெ. சண்முகவேல் (3), பாலகிருஷ்ணன் த.பெ. சண்முகவேல் (4), மாடசாமி த.பெ. சண்முகவேல் (5), ராமசந்திரன் த.பெ. சண்முகவேல் (6), பகவதி த.பெ. சண்முகவேல் (7).	215/ 1B3	240, 239	232	216, 215/ 1A3	--	--	--	--
2	237/2C	670	புஞ்சை	0.17.50	ராமையா நாடார் த.பெ. பொன்னையா நாடார்.	237/1C	236	237/3C	237/2B	--	--	--	--
மொத்தம்				0.65.09									

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் (மத்திய சட்டம் 30/2013) 15-ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளை கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதும் இல்லை.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், விஜயநாராயணம் பகுதி - 1 கிராமம் 0.65.09 ஹெக்டேர் பரப்பளவு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக்கூடிய சுரங்கங்கள் அல்லது கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு), நதிநீர் இணைப்புத் திட்டம், அலகு - 5, நாங்குநேரி அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, சிறப்புத் திட்ட கோட்டம், திருநெல்வேலி அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/WR/85/(b-11)/2024.

Whereas it appears to the Government that a total of **1.34.75 Hectares** of land is required in the **Vijayanarayanam Part - 2 Village** in Thisaiyanvilai Taluk in Tirunelveli District for public purpose, namely in Interlinking of Tamirabarani - Karumeniyar - Nambiyar rivers for the Flood Carrier Cannal Project. Now, therefore a declaration is made hereby that a piece of land measuring **1.34.75 hectares** is under acquisition for the above said project in the **Vijayanarayanam Part - 2 Village** in Thisaiyanvilai Taluk in Tirunelveli District whose detailed description is as follows.

THE SCHEDULE

Sl. No.	Survey No.	Type of title	Type of Land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						North	East	South	West	Variety	Number	Type	Plinth Area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
1	263/1A1A	1285	Dry	0.00.55	Vellaiya Nadar S/o. Subbiah Nadar (1), Shunmuga Nadar S/o. Subbiah Nadar (2), Vettum Perumal Nadar S/o. Subbiah Nadar (3), Shunmugakani S/o. Ramasamy Nadar (4), Thirumal S/o. Rajammal (5), Selvakumar S/o. Yehambaram (6), Krishnakumar S/o. Krishnamoorthy (7), Sivakami S/o. Subbiramani (8), Chinnammal W/o. Kaliyaperumal (9), Haja Moideen S/o. Sheik Mohamed (10), Srinivasalu S/o. Murahari (11), Mohana Sundaram S/o. Chinnasamy (12), Noordeen S/o. AbdulKadhir (13), Rajendran S/o. Subbiramaniam (14) Vishvanathan S/o. Shunmugavel (15), Sathiyamoorthy S/o. Jeganathan (16), Manikandan S/o. Ramasamy (17), Muthamuthan S/o. Singamuthu (18), Narayanan S/o. Duraisamy (19), Athilakshmi W/o. Dhesinayudu (20), Justin Anbudhass S/o. Devadhasan (21), Seenivasan S/o. Shhthri (22), Anuja W/o. Ramachandra (23), Sarala W/o. Natarajan (24), Kulanthaivelu S/o. Kunchu @ Ganesan (25),	261	263/ 1B2A	263/ 1B2A	262, 264, 265	-	-	-	-

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Thisayanvilai Taluk, Ramakrishnapuram village Area 1.34.75 (inhectares) Mines of Coal, Iron - Stone or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Special Tahsildar, River Linking Project, Unit - 5, Nanguneri and O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli on any working day.

SANDEEP SAXENA,
Additional Chief Secretary to Government.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம் விஜயநாராயணம் பகுதி - 2 கிராமத்தில் இருக்கும் 1.34.75 ஹெக்டேர் புஞ்சை தனிநபர் பட்டா நிலங்கள் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம் விஜயநாராயணம் பகுதி - 2 கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதலின் கீழ் 1.34.75 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படுதல் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

அட்டவணை

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (நில அளவையின் படி)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	கிழக்கு	தெற்கு	பேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	தள பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	263/ 1A1A	1285	புஞ்சை	0.00.55	வெள்ளைய நாடார் த.பெ. சுப்பையா நாடார் (1), சண்முகநாடார் த.பெ. சுப்பையா நாடார் (2), வெட்டும் பெருமாள் நாடார் த.பெ. சுப்பையா நாடார் (3), சண்முககனி த.பெ. ராமசாமி நாடார் (4), திருமால் தா.பெ. ராஜம்மாள் (5), செல்வகுமார் த.பெ. ஏகாம்பரம் (6), கிருஷ்ணகுமார் த.பெ. கிருஷ்ணமூர்த்தி (7), சிவகாமி த.பெ. சுப்பிரமணி (8), சின்னம்மாள் க.பெ. கலியபெருமாள் (9), காஜா மொய்தீன் த.பெ. ஷேக் முகம்மது (10), ஸ்ரீநிவாசலு த.பெ. முரகரி (11), மோகன சுந்தரம் த.பெ. சின்னசாமி (12), நூர்தீன் த.பெ. அப்துல்காதர் (13),	261	263/1B2A	263/1B2A	262, 264, 265	--	--	--	--

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (நில அளவையின் படி)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரிடும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்				
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	பரப்பளவு			
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)				
					ராஜேந்திரன் த.பெ. சுப்பிரமணியம் (14), விஸ்வநாதன் த.பெ. சண்முகவேல் (15), சத்தியமூர்த்தி த.பெ. ஜெகநாதன் (16), மணிகண்டன் த.பெ. ராமசாமி (17), முத்தமுதன் த.பெ. சிங்கமுத்து (18), நாராயணன் த.பெ. துரைசாமி (19), ஆதிலெட்சுமி க.பெ. தேசிநாயுடு (20), ஜஸ்டின் அன்புதாஸ் த.பெ. தேவதாசன் (21), சீனிவாசன் த.பெ. ஷாத்திரி (22), அனுஜா க.பெ. ராமசந்திரா (23), சரளா க.பெ. நடராஜன் (24), குழந்தைவேலு த.பெ. குஞ்சு(ள்) கணேசன் (25), அண்ணாதுரை த.பெ. தனபால் (26), சுதா க.பெ. பத்மநாபன் (27), வள்ளியம்மை க.பெ. சங்கர் (28), சர்மிளா க.பெ. சதிஸ் (29), ராஜா த.பெ. தங்கசாமி (30), நடனசுந்தரம் த.பெ. நடராஜன் (31), பாலமுருகன் த.பெ. நாதன் (32), பழனி த.பெ. ரெங்கநாதன் (33), தியாகராஜன் த.பெ. சதாசிவம் (34), ராஜேந்தர் த.பெ. ஆறுமுகம் (35), முருகேசன் த.பெ. சதாசிவம் (36), மணிகண்டன் த.பெ. ராமசாமி (37), இருதயராஜ் த.பெ. சின்னப்பா (38).											
2	263/ 1A2A	885	புஞ்சை	0.03.20	ராமையாத் தேவர் த.பெ. சண்முகசுந்தரத் தேவர் (1), சண்முகசுந்தரத் தேவர் த.பெ. சூரியத் தேவர் (2).	263/ 1A1A	263/ 1B2A	263/ 1B2A	263/ 1A2B	--	--	--	--			

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (நில அளவையின் படி)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	தள பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
3	263/ 1A2B	885	பஞ்சை	0.04.70	ராமையாத் தேவர் த.பெ. சண்முகசுந்தரத் தேவர் (1), சண்முகசுந்தரத் தேவர் த.பெ. சூரியத் தேவர் (2).	263/ 1A1B	263/ 1A2A	263/ 1B2B	263/ 1A2C	--	--	--	--
4	263/ 1B2A	1126	பஞ்சை	0.95.00	ராஜராஜன் த.பெ. ஆறுமுகநயினார் தேவர் (1), விநாயக ராஜன் த.பெ. ஆறுமுகநயினார் தேவர் (2).	261	260	262	263/ 1A1A, 263/ 1B2B	--	--	--	--
5	263/ 1B2B	1126	பஞ்சை	0.00.80	ராஜராஜன் த.பெ. ஆறுமுகநயினார் தேவர் (1), விநாயக ராஜன் த.பெ. ஆறுமுகநயினார் தேவர் (2).	263/ 1B2A	263/ 1B2B	263/ 1B2C	263/ 1A2B	--	--	--	--
6	612/9	1044	பஞ்சை	0.30.50	தம்பிராஜா த.பெ. முத்தையன்.	612/3	612/3	611	612/8	--	--	--	--
				1.34.75									

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் (மத்திய சட்டம் 30/2013) 15-ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளை கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதும் இல்லை.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், விஜயநாராயணம் பகுதி - 2 கிராமம் 1.34.75 ஹெக்டேர் பரப்பளவு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக்கூடிய சுரங்கங்கள் அல்லது கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் O/o தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு), நதிநீர் இணைப்புத் திட்டம், அலகு - 5, நாங்குநேரி அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத் துறை, சிறப்புத் திட்ட கோட்டம், திருநெல்வேலி அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்சேனா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/WR/85/(b-12)/2024.

Whereas it appears to the Government that a total of **0.65.50 Hectares** of land is required in the **Vijayanarayanam Part - 3** Village in Thisaiyanvilai Taluk in Tirunelveli District for public purpose, namely in Interlinking of Tamirabarani - Karumeniyar - Nambiyar rivers for the Flood Carrier Cannal Project. Now, therefore a declaration is made hereby that a piece of land measuring **0.65.50** hectares is under acquisition for the above said project in the Vijayanarayanam Part - 3 Village in Thisaiyanvilai Taluk in Tirunelveli District whose detailed description is as follows.

THE SCHEDULE

Sl. No.	Survey No.	Type of title	Type of Land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						North	East	South	West	Variety	Number	Type	Plinth Area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	636/8	94	Dry	0.04.50	Chithiraikani W/o. Vel Nadar (1), Kodivel Kani S/o. Chithiraikani (2), Pon Perumal S/o. Chithiraikani (3), Thanga Perumal S/o. Chithiraikani (4), Jeyakani S/o. Chithiraikani (5), Utchimahakali S/o. Chithiraikani (6), Esakkithangam S/o. Velnadar (7), Muthuvel Raja S/o. Vel Nadar (8), Rajkubtha S/o. Vibin Kubtha (9).	631	635	730, 731	637, 638	-	-	-	-
2	727/8	238	Dry	0.07.00	Kumarasamy Thevar S/o. Arumuga Thevar (1), Chelladurai @ Chairman Nadar S/o. Ponniah Nadar (2), Thangasamy Others (3), Sivalingam S/o. Velliah Nadar (4).	730	732	726	727/ 7	-	-	-	-
3	853/1C2	404	Dry	0.01.00	Sudalaimani Nadar S/o. Sivanadimai Nadar	853/1C2A	855	853/3C2	853/ 1C1	-	-	-	-
4	853/3A	1240	Dry	0.12.50	Velkannu Nadar S/o. Sathiyathana Nadar	853/1A3	853/3B	853/4	852	-	-	-	-
5	853/3B	1217	Dry	0.03.50	Veerapahu Nadar S/o. Anaintha Perumal Nadar (1), Vennimalaikonar S/o. Karuppakonar (2), Subbiahkonar W/o. Karuppakonar (3).	853/ 1B	853/3C1	853/4	853/ 3A	-	-	-	-
6	853/3C1	1255	Dry	0.16.00	Vaikunda Nadar S/o. Visuvasa Nadar.	853/ 3C1 (P)	853/3C2	853/4	853/ 3B	-	-	-	-

Sl. No.	Survey No.	Type of title	Type of Land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						North	East	South	West	Variety	Number	Type	Plinth Area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
7	853/3C2	404	Dry	0.06.50	Sudalaimani Nadar S/o. Sivanadimai Nadar	853/ 1C2A	855	853/4	853/3C1	-	-	-	-
8	853/5A	1255	Dry	0.02.00	Vaikunda Nadar S/o. Visuvasa Nadar.	853/4	853/ 5B	861	852	-	-	-	-
9	853/5B	1217	Dry	0.01.50	Veerapahu Nadar S/o. Anaintha Perumal Nadar (1), Vennimalaikonar S/o. Karuppakonar (2), Subbiahkonar W/o. Karuppakonar (3).	853/4	853/ 5C	861	853/ 5A	-	-	-	-
10	853/5C	2858	Dry	0.11.00	Velkannu Nadar S/o. Sathiyathatha Nadar (1), Vennimalaikonar S/o. Karuppakonar (2), Subbiahkonar S/o. Karuppakonar (3).	853/4	855	851	853/ 5B	-	-	-	-
Total				0.65.50									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Thisayanvilai Taluk, Ramakrishnapuram village Area 0.65.50 (in hectares) Mines of Coal, Iron - Stone or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Special Tahsildar, River Linking Project, Unit - 5, Nanguneri and O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli on any working day.

SANDEEP SAXENA,
Additional Chief Secretary to Government.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம் விஜயநாராயணம் பகுதி - 3 கிராமத்தில் இருக்கும் 0.65.50 ஹெக்டேர் புஞ்சை தனிநபர் பட்டா நிலங்கள் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம் விஜயநாராயணம் பகுதி - 3 கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதலின் கீழ் 0.65.50 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படுதல் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு

அட்டவணை

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (நில அளவையின் படி)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டு மானங்கள்	
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	636/8	94	புஞ்சை	0.04.50	சித்திரைக்கனி க.பெ. வேல் நாடார் (1), கொடிவேல் கனி த.பெ. சித்திரைக்கனி (2), பொன் பெருமாள் த.பெ. சித்திரைக்கனி (3), தங்கபெருமாள் த.பெ. சித்திரைக்கனி (4), ஜெயக்கனி த.பெ. சித்திரைக்கனி (5), உச்சிமகாகாளி த.பெ. சித்திரைக்கனி (6), இசக்கித்தங்கம் த.பெ. வேல்நாடார் (7), முத்துவேல் ராஜா த.பெ. வேல்நாடார் (8), ராஜ்குபத்தா த.பெ. விபின் குபத்தா (9).	631	635	730, 731	637, 638	--	--	--	--
2	727/8	238	புஞ்சை	0.07.00	குமாரசாமி தேவர் த.பெ. ஆறுமுக தேவர் (1), செல்லத்துரை என்ற சேர்மன் நாடார் த.பெ. பொன்னையா நாடார் (2), தங்கசாமி மற்றவை - (3), சிவலிங்கம் த.பெ. வெள்ளையா நாடார் (4).	730	732	726	727/7	--	--	--	--
3	853/1C2	404	புஞ்சை	0.01.00	சுடலைமணிநாடார் த.பெ. சிவனடிமை நாடார்.	853/1C2A	855	853/3C2	853/1C1	--	--	--	--
4	853/3A	1240	புஞ்சை	0.12.50	வேல்கண்ணு நாடார் த.பெ. சத்தியநாத நாடார்.	853/1A3	853/3B	853/4	852	--	--	--	--
5	853/3B	1217	புஞ்சை	0.03.50	வீரபாகு நாடார் த.பெ. அனைந்த பெருமாள் நாடார் (1), வென்னிமலைகோனார் த.பெ. கருப்பகோனார் (2), சுப்பையாகோனார் க.பெ. கருப்பகோனார் (3).	853/1B	853/3C1	853/4	853/ 3A	--	--	--	--
6	853/3C1	1255	புஞ்சை	0.16.00	வைகுண்ட நாடார் த.பெ. விகவாச நாடார்	853/3C1 (P)	853/3C2	853/4	853/3B	--	--	--	--
7	853/3C2	404	புஞ்சை	0.06.50	சுடலைமணிநாடார் த.பெ. சிவனடிமை நாடார்.	853/1C2A	855	853/4	853/3C1	--	--	--	--
8	853/5A	1255	புஞ்சை	0.02.00	வைகுண்ட நாடார் த.பெ. விகவாச நாடார்	853/4	853/5B	861	852	--	--	--	--

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (நில அளவையின் படி)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டு மாணங்கள்	
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	வளர்ச்சி மதி
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
9	853/5B	1217	பஞ்சை	0.01.50	வீரபாகு நாடார் த.பெ. அனைந்த பெருமாள் நாடார் (1), வென்னிமலைகோனார் த.பெ. கருப்பகோனார் (2), சுப்பையாகோனார் க.பெ. கருப்பகோனார் (3).	853/4	853/5C	861	853/5A	--	--	--	--
10	853/5C	2858	பஞ்சை	0.11.00	வேல்கண்ணு நாடார் த.பெ. சத்தியநாத நாடார் (1), வென்னிமலைகோனார் த.பெ. கருப்பகோனார் (2), சுப்பையா கோனார் த.பெ. கருப்பகோனார் (3).	853/4	855	851	853/5B	--	--	--	--
				0.65.50									

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் (முத்திய சட்டம் 30/2013) 15-ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளை கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதும் இல்லை.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், விஜயநாராயணம் பகுதி - 3 கிராமம் 0.65.50 ஹெக்டேர் பரப்பளவு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக்கூடிய சுரங்கங்கள் அல்லது கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் O/o தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு), நதிநீர் இணைப்புத் திட்டம், அலகு - 5, நாங்குநேரி அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத் துறை, சிறப்புத் திட்ட கோட்டம், திருநெல்வேலி அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்சேனா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/WR/85/(b-13)/2024.

Whereas it appears to the Government that a total of 0.10.32 hectares of land is required in the Ilankulam Village in Nanguneri Taluk in Tirunelveli District for public purpose namely in Interlinking of Tamirabarani, Karumeniyar, Nambiyar rivers for the Flood Carrier Cannal Project.

Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 0.10.32 hectares is under acquisition for the above said project in the Ilankulam Village in Nanguneri Taluk in Tirunelveli District whose detailed description is as follows:

THE SCHEDULE

Sl. No	Survey No	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						N	E	S	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	206/3A	Patta Number. 1473	Dry	0.10.32	1.Taniyel s/o.ponnaiya Nadar-1 2.James s/o.ponnaiya Nadar-2 3.Jeyapal s/o.Gnanaiya Nadar-3	206/1A	206/3 B1	205	208	-	-	-	-
Total				0.10.32									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil for whom resettlement area has not been indentified.

Tirunelveli District, Nanguneri Taluk, Ilankulam Village Area 0.10.32 (in hectares).

Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Special Tahsildar, River Linking Project, Unit-6, Radhapuram @ Nanguneri and O/o Executive Engineer, Water Resources Department, Nambiyar Reservoir Project Division, Vallioor on any working day.

SANDEEP SAXENA,
Additional Chief Secretary to Government.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக அதாவது தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்கான வெள்ளநீர்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி வட்டத்தில் உள்ள இலங்குளம் கிராமத்தில் தேவைப்படும் கூடுதல் பரப்பளவான 0.10.32 ஹெக்டேர்ஸ் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி வட்டத்தில் உள்ள இலங்குளம் கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 0.10.32 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு

அட்டவணை

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டாரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வ	கி	தெ	மே	வகை எண்ணிக்கை	வகை எண்ணிக்கை		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	206/3A	பட்டா எண் 1473	புஞ்சை	0.10.32	தானியேல் த.பெ.பொன்னையா 1. ஜேம்ஸ் த.பெ. பொன்னையா நாடார் 2. ஜெயபால் த.பெ. ஞானம்யா நாடார்	206/1A	206/3 B1	205	208	-	-	-	-
மொத்தம்				0.10.32									

2013 - ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறையின்மைக்கும் மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (முத்தியச் சட்டம் 2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமாவுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், இலங்குளம் கிராமத்தின் 0.10.32 ஹெக்டேர் பரப்பளவு (ஹெக்டேர்) கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும்போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய கரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்க கையகப்படுத்தும் தேவை இந்நில எடுப்பில் ஏழுவில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலகத்தின் 0/0 தனி வட்டாட்சியர் (நி எ), நதிநீர் இணைப்புத்திட்டம் அலகு 6, இராதாபுரம் (இ) நாங்குநேரி அலுவலகத்தில் மற்றும் கேட்புத்துறையான நீர்வளத்துறை வள்ளியூர் நம்பியாறு நீர்த்தேக்கத்திட்டக்கோட்டம் அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்சேனா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

No. II(2)/WR/85(b-14)/2024

Whereas it appears to the Government that a total of 0.89.20 hectares of land is required in the Kasthuriengapuram Village in Tisaiyanvilai Taluk in Tirunelveli District for public purpose namely in Interlinking of Tamirabarani, Karumeniyar, Nambiyar rivers for the Flood Carrier Cannal Project.

Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 0.89.20 hectares is under acquisition for the above said project in the Kasthuriengapuram Village in Tisaiyanvilai Taluk in Tirunelveli District whose detailed description is as follows:

THE SCHEDULE

Sl.No	Survey No	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						N	E	S	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	897/3B	Patta Number. 434	Dry	0.23.50	Michel s/o.Robert Michel	896	897/3A	898	897/4	-	-	-	-
2	897/6	Patta Number. 41	Dry	0.55.00	Essakkiappan s/o. uchimakali konar	897/5	897/4	897/7	320	-	-	-	-
3	897/7	Patta Number. 41	Dry	0.10.70	Essakkiappan s/o. uchimakali konar	897/6	897/4	897/8	320	-	-	-	-
Total				0.89.20									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under Section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil for whom resettlement area has not been indentified.

Tirunelveli District, Tisaiyanvilai Taluk, Kasthuriengapuram Village Area 0.89.20 (in hectares). Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines.

A plan of the land may be inspected in the office of the Special Tahsildar, River Linking Project, Unit-6, Radhapuram @ Nanguneri and O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Ambasamudram on any working day.

SANDEEP SAXENA,
Additional Chief Secretary to Government.

[அரசாணை (நிலை) எண் 11, நீர்வள (எண்2)த் துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக அதாவது தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்கான வெள்ளநீர்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை வட்டம், கஸ்தூரிரெங்கபுரம் கிராமத்தில் தேவைப்படும் கூடுதல் பரப்பளவு 0.89.20 ஹெக்டேர்ஸ் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை வட்டத்தில் உள்ள கஸ்தூரிரெங்கபுரம் கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 0.89.20 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு

அட்டவணை

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வ	கி	தெ	மே	வகை எண்ணிக்கை		வகை எண்ணிக்கை	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	897/3B	பட்டா எண் 434	புஞ்சை	0.23.50	மைக்கேல் த.பெ.ராபாட் மைக்கேல்	896	897/3A	898	897/4	-	-	-	-
2	897/6	பட்டா எண் 41	புஞ்சை	0.55.00	இசக்கியப்பன் த.பெ. உச்சி மாகாளி	897/5	897/4	897/7	320	-	-	-	-
3	897/7	பட்டா எண் 41	புஞ்சை	0.10.70	இசக்கியப்பன் த.பெ. உச்சி மாகாளி	897/6	897/4	897/8	320	-	-	-	-
மொத்தம்				0.89.20									

2013 - ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும் மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச்சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கஸ்தூரிரெங்கபுரம் கிராமத்தின் 0.89.20 ஹெக்டேர் பரப்பளவு (ஹெக்டேர்) கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும்போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் கையகப்படுத்தும் தேவை இந்நில எடுப்பில் ஏழுவில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலகத்தின் O/o தனி வட்டாட்சியர் (நி எ), நதிநீர் இணைப்புத் திட்டம் அலகு 6, இராதுபுரம் (இ) நாங்குநேரி அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, சிறப்பு திட்டக்கோட்டம், அம்பாசமுத்திரம் அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்சேனா,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

No. II(2)/WR/85(b-15)/2024

Whereas it appears to the Government that a total of 0.12.26 hectares of land is required in the Muthumothanmozhi Village in Thisaiyanvilai Taluk in Tirunelveli District for public purpose namely in Interlinking of Tamirabarani, Karumeniyar, Nambiyar rivers for the Flood Carrier Cannal Project.

Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 0.12.26 hectares is under acquisition for the above said project in the Muthumothanmozhi Village in Tisayanvilai Taluk in Tirunelveli District whose detailed description is as follows:

THE SCHEDULE

Sl.No	Survey No	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						N	E	S	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	319/1	Patta Number. 560	Dry	0.02.30	560-Punjayat Executive officer, Muthumothanmozhi	305	319/2	319/3	320	-	-	-	-
2	319/2	Patta Number. 560	Dry	0.03.70	560-Punjayat Executive officer, Muthumothanmozhi	305	305	319/3	319/1	-	-	-	-
3	509/1B	Patta Number. 3233	Dry	0.04.71	Siddarsingh S/o.Chinnathambi	509/1A	509/4	509/2	495	-	-	-	-
4	509/5	Patta Number. 2413	Dry	0.01.55	1. Jeyalatha W/o Mahadevan	507	510	509/2	509/4	-	-	-	-
Total				0.12.26									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under Section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil for whom resettlement area has not been indentified.

Tirunelveli District, Thisaiyanvilai Taluk, Muthumothanmozhi Village Area 0.12.26 (in hectares). Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Special Tahsildar, River Linking Project, Unit-6, Radhapuram @ Nanguneri and O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Nanguneri on any working day.

SANDEEP SAXENA,
Additional Chief Secretary to Government.

[அரசாணை (நிலை) எண் 11, நீர்வள (என்2)த் துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக அதாவது தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்கான வெள்ள நீர்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை வட்டம், முதுமொத்தான்மொழி கிராமத்தில் தேவைப்படும் கூடுதல் பரப்பளவு 0.12.26 ஹெக்டேர்ஸ் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை வட்டத்தில் உள்ள முதுமொத்தான்மொழி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு

அட்டவணை

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வ	கி	தெ	மே	வகை எண்ணிக்கை		வகை எண்ணிக்கை	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	319/1	பட்டா எண் 560	புஞ்சை	0.02.30	பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி முதுமொத்தான்மொழி	305	319/2	319/3	320	-	-	-	-
2	319/2	பட்டா எண் 560	புஞ்சை	0.03.70	பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி முதுமொத்தான்மொழி	305	305	319/3	319/1	-	-	-	-
3	509/1B	பட்டா எண் 3233	புஞ்சை	0.04.71	சின்னதம்பி மகன் சித்தர்சிங்	509/1A	509/4	509/2	495				
4	509/5	பட்டா எண் 2413	புஞ்சை	0.10.70	மகாதேவன் மனைவி ஜெயலதா 1. சின்னதம்பி மகன் துரைசிங்	507	510	509/2	509/4	-	-	-	-
மொத்தம்				0.12.26									

2013 - ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறையின்மைக்கும் மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச்சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாழ்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், முதுமொத்தான்மொழி கிராமத்தின் 0.12.26 ஹெக்டேர் பரப்பளவு (ஹெக்டேர்) கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும்போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் கையகப்படுத்தும் தேவை இந்நில எடுப்பில் எழவில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலகத்தின் O/o தனி வட்டாட்சியர் (நி எ), நதிநீர் இணைப்புத்திட்டம் அலகு 6, இராதாபுரம் (இ) நாங்குநேரி அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, சிறப்பு திட்டக் கோட்டம் நான்குனேரி அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்சேனா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/WR/85(b-16)/2024.

Whereas it appears to the Government that a total of **0.14.00 Hectares** of Boothan land is required in the **Vijayanarayanam Part - 1** Village in Thisaiyanvilai Taluk in Tirunelveli District for public purpose, namely in Interlinking of Tamirabarani - Karumeniyar - Nambiyar rivers for the Flood Carrier Cannal Project. Now, therefore a declaration is made hereby that a piece of land measuring **0.14.00 hectares** is under acquisition for the above said project in the Vijayanarayanam Part - 1 Village in Thisaiyanvilai Taluk in Tirunelveli District whose detailed description is as follows.

THE SCHEDULE

Sl. No.	Survey No.	Type of title	Type of Land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						North	East	South	West	Variety	Number	Type	Plinth Area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	90/2A	376	Dry	0.10.00	Tamil Nadu Boomithana Eyakkam	90/2A1	90/2B2	90/1A	90/1A	--	--	--	--
2	90/2B	376	Dry	0.02.00	Tamil Nadu Boomithana Eyakkam	90/2B1	90/2C2	90/2B1	90/2A2	--	--	--	--
3	90/2C	376	Dry	0.02.00	Tamil Nadu Boomithana Eyakkam	90/2B1, 90/2C1	90/2C1	90/1C	90/2B2	--	--	--	--
Total				0.14.00									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under Section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Thisaiyanvilai Taluk, Vijayanarayanam Part – 1 Village Area 0.14.00 (in hectares) Mines of Coal, Iron - Stone or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Special Tahsildar, River Linking Project, Unit - 5, Nanguneri and O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli on any working day.

SANDEEP SAXENA,
Additional Chief Secretary to Government.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம் விஜயநாராயணம் பகுதி - 1 கிராமத்தில் இருக்கும் 0.14.00 ஹெக்டேர் பூமிதான நிலங்கள் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம் விஜயநாராயணம் பகுதி - 1 கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதலின் கீழ் 0.14.00 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படுதல் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு

அட்டவணை

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப் படவுள்ளநிலத்தின் பரப்பளவு (நில அளவையின் படி)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டுமானங்கள்	
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு	வகை	கண்காணம்	வகை	நிலப்பரப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	90/2A	376	பஞ்சை	0.10.00	தமிழ்நாடு பூமிதான இயக்கம்	90/2A1	90/2B2	90/1A	90/1A	--	--	--	--
2	90/2B	376	பஞ்சை	0.02.00	தமிழ்நாடு பூமிதான இயக்கம்	90/2B1	90/2C2	90/2B1	90/2A2	--	--	--	--
3	90/2C	376	பஞ்சை	0.02.00	தமிழ்நாடு பூமிதான இயக்கம்	90/2B1, 90/2C1	90/2C1	90/1C	90/2B2	--	--	--	--
				0.14.00									

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் (மத்திய சட்டம் 30/2013) 15-ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளை கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதும் இல்லை.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், விஜயநாராயணம் பகுதி - 1 கிராமம் 0.14.00 ஹெக்டேர் பரப்பளவு கையகப்படுத்தப்பட்டுள்ள பூமிதான நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக்கூடிய சுரங்கங்கள் அல்லது கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் O/o தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு), நதிநீர் இணைப்புத் திட்டம், அலகு - 5, நாங்குநேரி அலுவலகத்தில் மற்றும் O/o செயற்பொறியாளர், நீர்வளத் துறை, சிறப்பு திட்டக் கோட்டம், திருநெல்வேலி அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்ஷேனா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/WR/85(b-17)/2024.

Whereas it appears to the Government that a total of **0.03.00 Hectares** of Boothan land is required in the **Vijayanarayanam Part - 2 Village** in Thisaiyanvilai Taluk in Tirunelveli District for public purpose, namely in Interlinking of Tamirabarani - Karumeniyar - Nambiyar rivers for the Flood Carrier Cannal Project. Now, therefore a declaration is made hereby that a piece of land measuring **0.03.00 hectares** is under acquisition for the above said project in the **Vijayanarayanam Part - 2 Village** in Thisaiyanvilai Taluk in Tirunelveli District whose detailed description is as follows.

THE SCHEDULE

Sl. No.	Survey No.	Type of title	Type of Land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						North	East	South	West	Variety	Number	Type	Plinth Area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	284/1B	426	Dry	0.03.00	Tamil Nadu Boomithana Eyakkam	284/2	285	284/4F2	284/1B1	Palm	1	--	--
Total				0.03.00									

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under Section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Thisaiyanvilai Taluk, Vijayanarayanam Part - 2 Village Area 0.03.00 (in hectares) Mines of Coal, Iron - Stone or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Special Tahsildar, River Linking Project, Unit - 5, Nanguneri and O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli on any working day.

SANDEEP SAXENA,
Additional Chief Secretary to Government.

[அரசாணை (நிலை) எண். 11, நீர்வள (எண் 2)த், துறை, 5 பிப்ரவரி 2024, தை 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம் விஜயநாராயணம் பகுதி - 2 கிராமத்தில் இருக்கும் 0.03.00 ஹெக்டேர் பூமிதான நிலங்கள் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம் விஜயநாராயணம் பகுதி - 2 கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதலின் கீழ் 0.03.00 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படுதல் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு

அட்டவணை

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப் படவுள்ள நிலத்தின் பரப்பளவு (நில அளவையின் படி)	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்		கட்டு மானங்கள்	
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு	வகை	எண்ணிக்கை	வகை	தள பரப்பளவு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	284/1B	426	பஞ்சை	0.03.00	தமிழ்நாடு பூமிதான இயக்கம்	284/2	285	284/4F2	284/1B1	பனை	1	--	--
				0.03.00									

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் (மத்திய சட்டம் 30/2013) 15-ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளை கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதும் இல்லை.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், விஜயநாராயணம் பகுதி - 2 கிராமம் 0.03.00 ஹெக்டேர் பரப்பளவு கையகப்படுத்தப்பட்டுள்ள பூமிதான நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக்கூடிய சுரங்கங்கள் அல்லது கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் O/o தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு), நதிநீர் இணைப்புத் திட்டம், அலகு - 5, நாங்குநேரி அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை, சிறப்புத் திட்ட கோட்டம், திருநெல்வேலி அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

சந்தீப் சக்சேனா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.